

**F-4798**

**Sub. Code**

**7BCO2C1**

**B.Com. DEGREE EXAMINATION, APRIL 2021 &**

**Supplementary/Improvement/Arrear Examinations**

**Second Semester**

**Commerce**

**ADVANCED ACCOUNTANCY – II**

**(CBCS – 2017 onwards)**

Time : 3 Hours

Maximum : 75 Marks

**Part A**

(10 × 2 = 20)

Answer **all** the questions.

1. What is dishonour of bills?

மாற்றுச்சீட்டு அவமதிப்பு என்றால் என்ன?

2. What do you meant by retiring of bills?

மாற்றுச்சீட்டு ஓய்வு பெறுதல் குறித்து நீவிர் அறிவது யாது?

3. Define fire insurance.

தீ காப்பீடு வரையறு.

4. What do you meant by indemnity period?

ஈட்டுறுதி நாட்கள் பற்றி நீவிர் அறிவது யாது?

5. What is abnormal loss?

அசாதாரண இழப்பு என்றால் என்ன?

6. What are account sales?

விற்பனை கணக்கு என்றால் என்ன?

7. Who is a joint venture?  
இணை வினையர் என்பவர் யார்?
8. What do you meant by consignment?  
அனுப்பீடு குறித்து நீவிர் அறிவது யாது?
9. What do you meant by singly entry system?  
ஒற்றை பதிவு முறையை பற்றி நீவிர் அறிவது யாது?
10. What is conversion method?  
மாற்றுதல் முறை என்றால் என்ன?

**Part B**

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) What are the advantages of Promissory notes?  
உறுதிமொழி தாளின் நன்மைகள் யாவை?

Or

- (b) A bill of Rs. 200 was dishonoured. Nothing charges of Rs. 2 were paid. What journal entries will be made if the dishonour of bill takes place?
- (i) When it was lying with the drawer  
(ii) When it was sent for collection  
(iii) When it was discounted.
- ரூ. 200 க்கான மாற்றுச்சீட்டு அவமதிக்கப்படுகிறது அதற்கான குறிப்பு கட்டணம் ரூ. 2 செலுத்தப்பட்டது. பின்வரும் சூழ்நிலையில் அவமதிப்பிற்கான குறிப்பேட்டு பதிவுகளை தருக.
- (i) மாற்றுச்சீட்டு எழுதுபவரே வைத்திருக்கும் போது  
(ii) மாற்றுச்சீட்டு பணமாக்க செலுத்தப்பட்டுள்ள போது  
(iii) மாற்றுச்சீட்டு வட்டமாக்கப்பட்ட போது.

12. (a) Write short note on Standard turnover.

நிலையான வருவாய் குறித்து சிறு குறிப்பு எழுதுக.

Or

- (b) A fire occurred on 31.12.2010 in the premises of a merchant. Draft a statement showing the amount of claim to be lodged.

Stock on 31.12.2009 Rs.8,00,000

Purchases from 1.1.2010 to 31.12.2010 Rs.3,50,000

Sale from 1.1.2010 to 31.12.2010 Rs.4,40,000

Gross profit on sales was 20% and stock salvaged was at Rs.8,000.

31.12.2010 ஆம் நாளில் வியாபார நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. பின்வரும் விவரங்களை கொண்டு தீ காப்பீட்டு இழப்பினை கண்டுபிடிக்க.

31.12.2009 படி சரக்கிருப்பு ரூ.8,00,000

1.1.2010 முதல் 31.12.2010 வரைக்கான கொள்முதல் ரூ.3,50,000

1.1.2010 முதல் 31.12.2010 வரையிலான விற்பனை ரூ. 4,40,000

மொத்த இலாபம் விற்பனையில் 20 சதவீதம் மற்றும் பாதுகாக்கப்பட்ட சரக்கு மதிப்பு ரூ.8,000.

13. (a) What are the features of consignment sales?

அனுப்பீட்டு விற்பனையின் சிறப்பு அம்சங்கள் யாவை?

Or

- (b) Raja of Madurai sent goods to Salem of Ahmadabad at an invoice price of Rs.29,675. He paid freight Rs.762, cartage Rs. 231 and insurance Rs.700. On the way one fourth of the consignment was lost by fire and a claim of Rs. 5,000 was recovered. Show how will you deal with the claim and loss due to fire in the book of consignor.

மதுரையில் உள்ள இராஜா அகமாதபாத்தில் உள்ள சலீமுக்கு ரூ.29,675 க்கு அடக்க விலையில் பொருட்களை அனுப்பினார். அவர் ரூ. 762 யை ஏற்றுச்செல்செலவுக்கும் ரூ. 231 யை தூக்குகூலிக்கும் மற்றும் ரூ. 700 யை காப்பீட்டிற்கும் செலவு செய்தார். செல்லும் வழியில் கால் பகுதி சரக்கு தீ மூலம் சேதமுற்று காப்பீட்டு நிறுவனத்தால் தீ காப்பீடு இழப்பீடு பெறப்பட்டது. அனுப்பீட்டு செய்தனர் ஏட்டில் தீ காப்பீட்டு இழப்பீடு மற்றும் தீ காப்பீட்டு நட்டம் எவ்வாறு தோன்றும் என்பதை காட்டுக.

14. (a) Distinction between joint venture and consignment.

இணை வினைக்கும், அனுப்பீட்டிற்குமான வேறுபாடுகள் யாவை?

Or

- (b) A and B completed a venture and earned Rs. 30,000. They shared profits in the ratio of 2:1. What journal entry will be passed when ;

- (i) There is separate set of books.  
(ii) Records are kept by A only  
(iii) Records are kept by B only

A மற்றும் B இணை வினை நிறைவுற்று ரூ. 30,000 இலாபம் கண்டறியப்பட்டது. அவர்களுடைய இலாப பகிர்வு விகிதம் 2 : 1. பின்வரும் சூழ்நிலைகளில் குறிப்பேட்டு பதிவுகளை தருக.

- (i) இருவரும் தனி தனி ஏடுகளை பாராமரிக்கும் போது.  
(ii) A மட்டும் தனி ஏடு பாராமரிக்கும் போது  
(iii) B மட்டும் தனி ஏடு பாராமரிக்கும் போது.

15. (a) What are the limitations of Single Entry System?

ஒற்றை பதிவு முறையின் குறைபாடுகள் யாவை?

Or

- (b) Calculate the missing information :

Drawings Rs. 50,000

Additional Capital Rs. 10,000

Opening Capital Rs. 1,00,000

Profit made during the year Rs. 25,000

Closing capital Rs. ?

விடுப்பட்ட தொகையை கணக்கிடுக.

எடுப்புகள் ரூ. 50,000

கூடுதல் முதல் ரூ. 10,000

தொடக்க முதல் ரூ. 10,000

அவ்வாண்டின் பெறப்பட்ட இலாபம் ரூ. 25,000

இறுதி முதல் ரூ. ?

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Prakash drawn a bill for Rs. 4,000 on Ram. Ram accepts it and returns it to Prakash. Prakash endorses it over to Raj and Raj endorses it Shyam. The latter discounts it receiving Rs. 3,900 in cash. The bills is then dishonoured on due date, the nothing charges incurred by the banker amounting to Rs. 20. Pass journal entries in the books of all parties assuming that the bill is taken up by Prakash on dishonour.

பிரகாஷ் ரூ. 4,000 மதிப்புடைய மாற்றுச்சீட்டை இராமுக்கு எழுதினார். இராம் அதை ஏற்றுக்கொண்டு பிரகாஷுக்கு திருப்பி அனுப்பினார் பிரகாஷ் அதை இராசுக்கு புறங்குறிப்பு எழுதுகிறார் மேலும் இராசு அதை ஷாமுக்கு புறங்குறிப்பு எழுதுகிறார். பிறகு அம்மாற்றுச்சீட்டு வட்டம் செய்யப்பட்டு ரூ. 3900 பணம் பெறப்பட்டது. முதிர்வு நாள் அன்று மாற்றுச்சீட்டு அவமதிக்கப்பட்டது. ரூ. 20 வங்கியரால் குறிப்பு கட்டணம் வசூலிக்கப்பட்டது. அவமதிக்கப்பட்ட மாற்றுச்சீட்டை பிரகாஷ் எடுத்துக்கொண்டார் எனக் கொண்டு அனைவர் ஏடுகளிலும் தோன்றும் குறிப்பேட்டு பதிவுகளை தருக.

17. Describe the procedure for computation of claim under loss on profits policy.

இலாபம் இழப்பீட்டு கொள்கையில் இழப்பீட்டை கணக்கிடுவதற்கான செயல்முறையை விவரிக்க.

18. X sent 400 goods to at Rs. 2 each to his consignee at madras. He spent Rs. 50 on cartage, insurance and freight. On the way, due to leakage. 20 goods was spoiled (normal less). Consignee took delivery of the consignment and spent Rs. 190 as octroi. Carriage and other non-recurring expenses. He also paid. Rs. 200 as recurring expenses. Your are required to calculate stock at the end if the consignee sells away 300 goods.

X 400 பொருட்களை ரூ. 2 வீதம் தனது சென்னையில் உள்ள அனுப்பீடு பெறுநருக்கு அனுப்பினார். அவர் ரூ. 50 வாடகை, காப்பீடு மற்றும் தூக்குக்கூலிக்காக செலவிட்டார். செல்லும் வழியில் 20 பொருட்கள் ஆவியாகியது (சாதாரண நட்டம்) அனுப்பீடு பெறுநர் அனுப்பீடு பொருட்களை பெற்று ரூ. 190 யை நுழைவு வரி, தூக்குக்கூலி மற்றும் மீள்உற செலவுகளாக செய்தார் மேலும் ரூ. 200 யை மீள்உறும் செலவாக செலவிட்டார் அனுப்பீடு பெறுநர் 300 பொருட்களை விற்பனா எனக் கொண்டு இறுதி சரக்கிருப்பினை நீவிர் கணக்கிடுக.

19. Differentiate between joint venture and sale.

இனைவினைக்கும் விற்பனைக்குமான வேறுபாடுகள் யாவை?

20. From the following particulars calculate closing balance of Sundry debtors and Sundry creditors.

	Rs.
Sundry debtors as on 1.4.2012	30,000
Sundry creditors as on 1.4.2012	41,000
Credit purchases	1,50,000
Credit sales	1,70,000
Discount earned	5,000

Discount allowed	6,000
Purchase returns	7,500
Sales returns	6,500
Cash received from Sundry debtors	1,50,000
Cash paid to Sundry creditors	1,40,000

பின்வரும் விவரங்களை கொண்டு இறுதி கடனாளிகள் மற்றும் இறுதி கடனீந்தோர்கள் கணக்கிடுக.

ரூ.

1.4.2012 ன் படி பற்பல கடனாளிகள்	30,000
1.4.2012 ன் படி பற்பல கடனீந்தோர்கள்	41,000
கடன் கொள்முதல்	1,50,000
கடன் விற்பனை	1,70,000
தள்ளுபடி பெற்றது	5,000
தள்ளுபடி அளித்தது	6,000
கொள்முதல் திருப்பம்	7,500
விற்பனை திருப்பம்	6,500
கடனாளியிடமிருந்து ரொக்க பெற்றது	1,50,000
கடனீந்தோருக்கு ரொக்கம் செலுத்தியது	1,40,000